

Eph

Chapter 5

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 γίνεσθε οὖν μμῆται τοῦ Θεοῦ, ὧς
ஆகுங்கள் இப்பொழுது பின்பற்றுபவர்களாக -உடைய தேவனுடைய, -போல்
[G1096](#) [G3767](#) [G3402](#) [G3588](#) [G2316](#) [G5613](#)

τέκνα ἀγαπητά,
பிள்ளைகளாக அன்பான,
[G5043](#) [G0027](#)

எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,

2 καὶ περιπατεῖτε ἐν ἀγάπῃ, καθὼς καὶ ὁ Χριστὸς ἠγάπησεν
மற்றும் நடங்கள் -இல் அன்பில், -போல் கூட -ஆகிய கிறிஸ்து அன்புசெய்தார்
[G2532](#) [G4043](#) [G1722](#) [G0026](#) [G2531](#) [G2532](#) [G3588](#) [G5547](#) [G0025](#)

ἡμᾶς, καὶ παρῑδωκεν ἑαυτὸν ὑπὲρ ἡμῶν, προσφορὰν
நம்மை, மற்றும் ஒப்புக்கொடுத்தார் தன்னையே -க்காக நம்முடைய, காணிக்கையாகவும்
[G1473](#) [G2532](#) [G3860](#) [G1438](#) [G5228](#) [G1473](#) [G4376](#)

καὶ θυσίαν τῷ Θεῷ, εἰς ὁμῆν εὐδοκίαν.
மற்றும் பலியாகவும் -உடைய தேவனுக்கு, -க்கு வாசனையாக சுகந்தத்தின்.
[G2532](#) [G2378](#) [G3588](#) [G2316](#) [G1519](#) [G3744](#) [G2175](#)

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.

3 Πορνεία δὲ, καὶ ἀκαθαρσία παῖσα, ἣ πλεονεξία, μῆδὲ
விபசாரம் ஆனால், மற்றும் அசுத்தம் எல்லா, அல்லது பேராசை, இல்லையும்
[G4202](#) [G1161](#) [G2532](#) [G0167](#) [G3956](#) [G2228](#) [G4124](#) [G3366](#)

ὄνομαζέσθω ἐν ὑμῖν, καθὼς παρῑει ἀγίος;
பெயரிடப்படாதிருக்கட்டும் -இல் உங்களில், -போல் தகுதியாகிறது பரிசுத்தவான்களுக்கு;
[G3687](#) [G1722](#) [G4771](#) [G2531](#) [G4241](#) [G0040](#)

மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.

4 καὶ ἀσυχρότης, καὶ μωρολογία, ἣ εὐτραπεία, ἢ
மற்றும் அவமதியும், மற்றும் மடமைப்பேச்சும், அல்லது விநோதமும், எவற்றை
[G2532](#) [G0151](#) [G2532](#) [G3473](#) [G2228](#) [G2160](#) [G3739](#)

ὁκ ἀνῆκεν; ἀλλὰ μᾶλλον εὐχαριστία.
இல்லை தகுந்தது; ஆனால் மாறாக நன்றிசெலுத்துதல்.
[G3756](#) [G0433](#) [G0235](#) [G3123](#) [G2169](#)

அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.

5	τοῦτο இதை G3778	γάρ ஏனெனில் G1063	ἵστε, அறிவீர்கள், G1492	γινώσκοντες அறிந்துகொண்டவர்களாக G1097	ὅτι என்று G3754	παῖς எல்லா G3956	πάρνοος, விபசாரன், G4205
	ἢ அல்லது G2228	ἀκάθαρτος, அசுத்தமானவன், G0169	ἢ அல்லது G2228	πλεονέκτης, பேராசையுள்ளவன், G4123	ὁ யார் G3739	ἔστιν ஆகிறான் G1510	
	εἰδωλόατρης, விக்கிரகஆராதகன், G1496	ὀψὲ இல்லை G3756	ἔχει கொண்டிருக்கிறான் G2192	κληρονομίαν சுதந்தரத்தை G2817	ἐν -இல் G1722	τῇ -அந்த G3588	
	βασίλειᾳ இராஜ்யத்தில் G0932	τοῦ -உடைய G3588	Χριστοῦ, கிறிஸ்துவின், G5547	καὶ மற்றும் G2532	Θεοῦ. தேவனுடைய. G2316		

விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.

6	Μηδεις ஒருவனும் G3367	ἔμμεν உங்களை G4771	ἀπατάω வஞ்சிக்காதிருக்கட்டும் G0538	κενοῖς வெற்று G2756	λόγους; வார்த்தைகளால்; G3056	διὰ -மூலம் G1223		
	ταῦτα இவற்றினால் G3778	γάρ ஏனெனில் G1063	ἔρχεται வருகிறது G2064	ἢ -அந்த G3588	ὀργῇ கோபம் G3709	τοῦ -உடைய G3588	Θεοῦ, தேவனுடைய, G2316	ἐπὶ -மேல் G1909
	τοῦς -அந்த G3588	πίσους பிள்ளைகள் G5207	τῆς -உடைய G3588	ἀπειθείας. கீழ்ப்படியாமையின். G0543				

இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;

7	μη இல்லை G3361	ὅτι இப்பொழுது G3767	γίνεσθε ஆகுங்கள் G1096	συμμέτοχοι கூட்டு-பங்காளிகளாக G4830	αὐτῶν; அவர்களுடன்; G0846
---	--------------------------------------	---	--	---	--

அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள்.

8	ἦτε இருந்தீர்கள் G1510	γάρ ஏனெனில் G1063	ποτε முன்பு G4218	σκότος, இருளாக, G4655	νῦν இப்பொழுது G3568	δὲ, ஆனால், G1161	φῶς வெளிச்சமாக G5457	ἐν -இல் G1722
	Κυρίου; ஆண்டவரில்; G2962	ὧς -போல் G5613	τέκνα பிள்ளைகளாக G5043	φωτὸς வெளிச்சத்தின் G5457	περιπατεῖτε-- நடங்கள்-- G4043			

முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.

9	ὁ -ஆகிய G3588	γάρ ஏனெனில் G1063	καρὰς கனி G2590	τοῦ -உடைய G3588	φωτὸς வெளிச்சத்தின் G5457	ἐν -இல் G1722	πάρῃ எல்லா G3956
	ἀγαθῶσυνῃ, நல்லதன்மையிலும், G0019	καὶ மற்றும் G2532	δικαιοσύνῃ, நீதியிலும், G1343	καὶ மற்றும் G2532	ἀληθείᾳ-- சத்தியத்திலும்-- G0225		

வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.

- 10 δοκιμάζοντες τὶ ἐστὶν εὐδρεστον τῷ Κυρίῳ.
சோதித்துப்பார்க்கிறவர்களாக என்ன ஆகிறது பிரியமானது -உடைய ஆண்டவருக்கு.
[G1381](#) [G5101](#) [G1510](#) [G2101](#) [G3588](#) [G2962](#)

கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.

- 11 καὶ μὴ συνκοινωνεῖτε τοῖς ἔργοις τοῖς
மற்றும் இல்லை கூட்டு-பங்கேற்றாதிருங்கள் -அந்த கிரியைகளில் -அந்த
[G2532](#) [G3361](#) [G4790](#) [G3588](#) [G2041](#) [G3588](#)
- ἀκάρποις τοῦ σκότους, μᾶλλον δὲ καὶ ἐλέγχετε;
கனியற்றவற்றில் -உடைய இருளின், மாறாக ஆனால் கூட கண்டிக்குங்கள்;
[G0175](#) [G3588](#) [G4655](#) [G3123](#) [G1161](#) [G2532](#) [G1651](#)

கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.

- 12 τὰ γὰρ κρυφῆ γινόμενα ἢ ἀπὸ αὐτῶν,
-அந்த ஏனெனில் இரகசியமாக நடக்கப்படுகிறவற்றை -ஆல் அவர்களால்,
[G3588](#) [G1063](#) [G2931](#) [G1096](#) [G5259](#) [G0846](#)
- ἀσχηρὸν ἐστὶν καὶ λέγειν.
வெட்கமானது ஆகிறது கூட சொல்ல.
[G0150](#) [G1510](#) [G2532](#) [G3004](#)

அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே.

- 13 τὰ δὲ πάντα ἐλεγχόμενα ἢ ἂν τοῦ
-அந்த ஆனால் எல்லாவற்றையும் கண்டிக்கப்படுகிறவை -ஆல் -உடைய
[G3588](#) [G1161](#) [G3956](#) [G1651](#) [G5259](#) [G3588](#)
- φωτὸς, φανεροῦται πᾶν γὰρ; τὸ φανερόμενον
வெளிச்சத்தினால், வெளிப்படுகிறது எல்லா ஏனெனில்; -அந்த வெளிப்படுத்தப்படுகிறது
[G5457](#) [G5319](#) [G3956](#) [G1063](#) [G3588](#) [G5319](#)
- φῶς ἐστὶν.
வெளிச்சம் ஆகிறது.
[G5457](#) [G1510](#)

அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது.

- 14 διὸ λέγει, Ἐγείρε, ὁ καθ' ἑαυτὸν, καὶ ἀνάστα
ஆகையால் சொல்கிறார், எழு, -ஆகிய தூங்கிறவனே, மற்றும் எழுந்துவா
[G1352](#) [G3004](#) [G1453](#) [G3588](#) [G2518](#) [G2532](#) [G0450](#)
- ἐκ τῶν νεκρῶν, καὶ ἐπιφάσσει σοὶ ὁ
-இலிருந்து -உடைய மரித்தோரிலிருந்து, மற்றும் பிரகாசிப்பார் உன்மேல் -ஆகிய
[G1537](#) [G3588](#) [G3498](#) [G2532](#) [G2017](#) [G4771](#) [G3588](#)
- Χριστὸς.
கிறிஸ்து.
[G5547](#)

எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.

- 15 Βλέπετε οὖν ἄκριβως παῶς παρεστῆτε, μὴ ὧς
 பாருங்கள் இப்பொழுது கவனமாக எப்படி நடக்கிறீர்கள் என்று, இல்லை -போல்
[G0991](#) [G3767](#) [G0199](#) [G4459](#) [G4043](#) [G3361](#) [G5613](#)
- ἄσφοδ, ἄλλ' ὧς σοφοί,
 அறிவற்றவர்களாக, ஆனால் -போல் ஞானிகளாக,
[G0781](#) [G0235](#) [G5613](#) [G4680](#)

எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு,

- 16 ἔξαγοραζόμενοι τὸν καιρόν, ὅτι αἱ ἡμέραι
 காலத்தை-மீட்டுக்கொள்கிறவர்களாக -அந்த காலத்தை, ஏனெனில் -அந்த நாட்கள்
[G1805](#) [G3588](#) [G2540](#) [G3754](#) [G3588](#) [G2250](#)
- πανηραὶ εἰσιν.
 தீயமானவை ஆகின்றன.
[G4190](#) [G1510](#)

நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

- 17 διὰ τοῦτο, μὴ γίνεσθε ἄφρονες, ἀλλὰ
 -ஆகையால் இதனால், இல்லை ஆகுங்கள் மதியற்றவர்களாக, ஆனால்
[G1223](#) [G3778](#) [G3361](#) [G1096](#) [G0878](#) [G0235](#)
- συνίετε τί τὸ θῆλημα τοῦ Κυρίου.
 அறிந்துகொள்ளுங்கள் என்ன -அந்த சித்தம் -உடைய ஆண்டவரின்.
[G4920](#) [G5101](#) [G3588](#) [G2307](#) [G3588](#) [G2962](#)

எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

- 18 καὶ μὴ μεθίσκεσθε οἴῳ, ἐν
 மற்றும் இல்லை மதுபானத்தால்-மயக்கமடையாதிருங்கள் திராட்சைரசத்தால், -இல்
[G2532](#) [G3361](#) [G3182](#) [G3631](#) [G1722](#)
- ᾧ ἐστίν ἄσωτα. ἀλλὰ πληροῦσθε ἐν Πνεύματι,
 எதில் ஆகிறது விடுபடை. ஆனால் நிறையப்படுங்கள் -இல் ஆவியில்,
[G3739](#) [G1510](#) [G0810](#) [G0235](#) [G4137](#) [G1722](#) [G4151](#)

பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;

- 19 λαλοῦντες ἑαυτοῖς [ἐν] ψαλμοῖς, καὶ ὕμνοις,
 பேசுகிறவர்களாக உங்களுக்குள் [-இல்] சங்கீதங்களிலும், மற்றும் கீர்த்தனைகளிலும்,
[G2980](#) [G1438](#) [G1722](#) [G5568](#) [G2532](#) [G5215](#)
- καὶ ᾠδαῖς πανευματικαῖς; ᾄδοντες καὶ
 மற்றும் பாடல்களிலும் ஆவிக் குரியவற்றில்; பாடுகிறவர்களாக மற்றும்
[G2532](#) [G5603](#) [G4152](#) [G0103](#) [G2532](#)
- ψάλλοντες τῇ καρδίᾳ ᾠδῶν τῷ Κυρίῳ;
 கீதம்பாடுகிறவர்களாக -உடைய இருதயத்தில் உங்களுடைய -உடைய ஆண்டவருக்கு;
[G5567](#) [G3588](#) [G2588](#) [G4771](#) [G3588](#) [G2962](#)

சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,

20 εὐχαριστοῦντες πάντοτε, ἅπαρ πάντως, ἐν ὄνοματι
 நன்றிசெலுத்துகிறவர்களாக எப்பொழுதும், -க்காக எல்லாவற்றிற்கும், -இல் நாமத்தில்
[G2168](#) [G3842](#) [G5228](#) [G3956](#) [G1722](#) [G3686](#)

τοῦ Κυρίου ἡμῶν, Ἰησοῦ Χριστοῦ; τῷ Θεῷ
 -உடைய ஆண்டவராகிய நம்முடைய, இயேசு கிறிஸ்துவின்; -உடைய தேவனுக்கும்
[G3588](#) [G2962](#) [G1473](#) [G2424](#) [G5547](#) [G3588](#) [G2316](#)

καὶ Πατρὶ;
 மற்றும் பிதாவுக்கும்;
[G2532](#) [G3962](#)

| நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,

21 ἵνα ἁποστασοῦμενοι ἀλλήλοις ἐν φόβῳ Χριστοῦ.
 கீழ்ப்படிகிறவர்களாக ஒருவருக்கொருவருக்கு -இல் பயத்தில் கிறிஸ்துவின்.
[G5293](#) [G0240](#) [G1722](#) [G5401](#) [G5547](#)

| தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.

22 Αἰ γυναικες, τοῖς ἰδίοις ἀνδράσιν, ὡς τῷ
 -அந்த மனைவிகளே, -அந்த தங்களுடைய கணவன்மாருக்கு, -போல் -உடைய
[G3588](#) [G1135](#) [G3588](#) [G2398](#) [G0435](#) [G5613](#) [G3588](#)

Κυρίῳ,
 ஆண்டவருக்கு,
[G2962](#)

| மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்.

23 ὅτι ἀνὴρ ἔστιν κεφαλὴ τῆς γυναικός, ὡς καὶ
 ஏனெனில் கணவன் ஆகிறான் தலை -உடைய மனைவியின், -போல் கூட
[G3754](#) [G0435](#) [G1510](#) [G2776](#) [G3588](#) [G1135](#) [G5613](#) [G2532](#)

ὁ Χριστὸς κεφαλὴ τῆς ἐκκλησίας -- αὐτὸς ὡς τῷ τοῦ σώματος.
 -ஆகிய கிறிஸ்து தலை -உடைய சபையின்- அவரே இரட்சகர் -உடைய சரீரத்தின்.
[G3588](#) [G5547](#) [G2776](#) [G3588](#) [G1577](#) [G0846](#) [G4990](#) [G3588](#) [G4983](#)

| கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.

24 ἅλλα ὡς ἡ ἐκκλησία ἵνα ἁποστασῆται τῷ Χριστῷ, ὅπως
 ஆனால் -போல் -அந்த சபை கீழ்ப்படிகிறது -உடைய கிறிஸ்துவுக்கு, இவ்வாறு
[G0235](#) [G5613](#) [G3588](#) [G1577](#) [G5293](#) [G3588](#) [G5547](#) [G3779](#)

καὶ αἱ γυναικες τοῖς ἀνδράσιν ἐν παντί.
 கூட -அந்த மனைவிகளும் -அந்த கணவன்மாருக்கு -இல் எல்லாவற்றிலும்.
[G2532](#) [G3588](#) [G1135](#) [G3588](#) [G0435](#) [G1722](#) [G3956](#)

| எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

25	Οἱ -ஆகிய G3588	ἄνδρες, கணவன்மார்களே, G0435	ἀγαπαῖτε அன்புசெய்யுங்கள் G0025	τὰς -அந்த G3588	γυναῖκας, மனைவிகளை, G1135	καθὼς καὶ -போல் கூட G2531 G2532
	ὁ -ஆகிய G3588	Χριστὸς கிறிஸ்து G5547	ἠγάπησεν அன்புசெய்தார் G0025	τὴν -அந்த G3588	ἐκκλησίαν, சபையை, G1577	καὶ ἑαυτὸν மற்றும் தன்னையே G2532 G1438
	παρῑδῶκεν ஒப்புக்கொடுத்தார் G3860	τὸν -க்காக G5228	ἀγαπᾷ, அவளுக்காக, G0846			

கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,

26	ἵνα -என்று G2443	ἀγαπᾷ அவளை G0846	ἀγαπᾷ, பரிசுத்தப்படுத்துவார், G0037	καθαρῖσας சுத்திகரித்து G2511	τῷ -உடைய G3588	λουτρῷ நீராட்டத்தால் G3067	τοῦ -உடைய G3588
	ἁγίου தண்ணீரினால் G5204	ἐν -இல் G1722	ρῆματι, வார்த்தையால், G4487				

தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

27	ἵνα -என்று G2443	παρῑστῆσῃ நிறுத்துவார் G3936	ἀγῶν அவரே G0846	ἐμῶν தமக்கு G1438	ἐνδοξον, மகிமையுள்ளதாக, G1741	τὴν -அந்த G3588	ἐκκλησίαν, சபையை, G1577	μὴ இல்லாமல் G3361
	ἐξουσιαν கொண்டிருக்கிற G2192	σπῆλον, கறையை, G4696	ἢ அல்லது G2228	ῥυτίδα, சுருக்கத்தை, G4512	ἢ அல்லது G2228	τα ஏதாவது G5100	τῶν -உடைய G3588	
	τοιοῦτων; அப்படிப்பட்டவற்றின்; G5108	ἀλλ' ஆனால் G0235	ἵνα -என்று G2443	ἵν' இருக்கும் G1510	ἀγῶνα பரிசுத்தமாகவும் G0040	καὶ மற்றும் G2532		
	ἄμωμος. குற்றமற்றதாகவும். G0299							

கறையேதும் இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

28	οἷον இவ்வாறு G3779	ὀφειλοῦσιν கடமைப்பட்டவர்கள் G3784	καὶ οἱ கூட -ஆகிய G2532 G3588	ἄνδρες கணவன்மார்கள் G0435	ἀγαπᾶν அன்புசெய்ய G0025	τὰς -அந்த G3588	
	ἑαυτῶν தங்களுடைய G1438	γυναῖκας, மனைவிகளை, G1135	ὡς -போல் G5613	τὰ -அந்த G3588	ἑαυτῶν தங்களுடைய G1438	σώματα. சரீரங்களை. G4983	ὡς -ஆகிய G3588
	ἀγαπᾶν அன்புசெய்கிறவன் G0025	τὴν -அந்த G3588	ἑαυτοῦ தன்னுடைய G1438	γυναῖκα, மனைவியை, G1135	ἑαυτὸν தன்னையே G1438	ἀγαπᾷ. அன்புசெய்கிறான். G0025	

அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னையே நேசிக்கிறான்.

- 29 οὐδὲν ἓν ποτε τὴν ἑαυτοῦ σάρκα ἐμίσησεν,
 ஒருவனும் ஏனெனில் எப்பொழுதும் -அந்த தன்னுடைய மாம்சத்தை வெறுத்ததில்லை,
[G3762](#) [G1063](#) [G4218](#) [G3588](#) [G1438](#) [G4561](#) [G3404](#)
- ἀλλὰ ἕκτερόφει καὶ θάλαει αὐτῆν, καθὼς καὶ ὁ
 ஆனால் போஷிக்கிறான் மற்றும் பாதுகாக்கிறான் அதை, -போல் கூட -ஆகிய
[G0235](#) [G1625](#) [G2532](#) [G2282](#) [G0846](#) [G2531](#) [G2532](#) [G3588](#)
- Χριστὸς τὴν ἐκκλησίαν:
 கிறிஸ்து -அந்த சபையை:
[G5547](#) [G3588](#) [G1577](#)

தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.

- 30 οἱ μέλη ἐσμέν τοῦ σώματος αὐτοῦ, <ἐκ
 ஏனெனில் அங்கங்கள் ஆகிறோம் -உடைய சரீரத்தின் அவருடைய, -இலிருந்து
[G3754](#) [G3196](#) [G1510](#) [G3588](#) [G4983](#) [G0846](#) [G1537](#)
- τῆς σαρκὸς αὐτοῦ, καὶ ἐκ τῶν ὀστέων
 -உடைய மாம்சத்திலிருந்து அவருடைய, மற்றும் -இலிருந்து -உடைய எலும்புகளிலிருந்து
[G3588](#) [G4561](#) [G0846](#) [G2532](#) [G1537](#) [G3588](#) [G3747](#)
- αὐτοῦ>.
 அவருடைய.
[G0846](#)

நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம்.

- 31 ἀντὶ τούτου, καταλείψει ἄνθρωπος τὸν πατέρα καὶ τὴν μητέρα,
 -க்காக இதனால், விடுவான் மனிதன் -அந்த தந்தையை மற்றும் -அந்த தாயை,
[G0473](#) [G3778](#) [G2641](#) [G0444](#) [G3588](#) [G3962](#) [G2532](#) [G3588](#) [G3384](#)
- καὶ προσκολληθήσεται παρὸς τὴν ἑνὴν ἑαυτοῦ, καὶ
 மற்றும் ஒட்டிக்கொள்வான் -க்கு -அந்த மனைவியை தன்னுடைய, மற்றும்
[G2532](#) [G4347](#) [G4314](#) [G3588](#) [G1135](#) [G0846](#) [G2532](#)
- ἑσονται οἱ δύο εἷς σάρκα μίαν.
 இருப்பார்கள் -ஆகிய இரண்டுபேரும் -க்கு மாம்சம் ஒன்றாக.
[G1510](#) [G3588](#) [G1417](#) [G1519](#) [G4561](#) [G1520](#)

இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.

- 32 τὸ μυστήριον τοῦτο μέγα ἐστίν; ἔγὼ δὲ λέγω εἷς
 -அந்த இரகசியம் இது பெரியது ஆகிறது; நான் ஆனால் சொல்கிறேன் -க்கு
[G3588](#) [G3466](#) [G3778](#) [G3173](#) [G1510](#) [G1473](#) [G1161](#) [G3004](#) [G1519](#)
- Χριστὸν, καὶ εἷς τὴν ἐκκλησίαν.
 கிறிஸ்துவை, மற்றும் -க்கு -அந்த சபையை.
[G5547](#) [G2532](#) [G1519](#) [G3588](#) [G1577](#)

இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.

33	παλις	καὶ	ἄμφω	οἱ	καθ'	ἐν,	ἕκαστος	τῶν
	ஆனாலும்	கூட	நீங்கள்	-ஆகிய	-படியான	ஒவ்வொருவனும்,	ஒவ்வொருவனும்	-அந்த
	G4133	G2532	G4771	G3588	G2596	G1520	G1538	G3588
	ἐάντοις	γυναικα,	οὕτως	ἀγαπᾶτω	ὡς	ἐάντων;	ἢ	
	தன்னுடைய	மனைவியை,	இவ்வாறு	அன்புசெய்யட்டும்	-போல்	தன்னையே;	-அந்த	
	G1438	G1135	G3779	G0025	G5613	G1438	G3588	
	δὲ	γυνή,	ἵνα	φοβῆται	τὸν	ἄνδρα.		
	ஆனால்	மனைவி,	-என்று	பயப்படுவாளாக	-அந்த	கணவனை.		
	G1161	G1135	G2443	G5399	G3588	G0435		

எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.